



Lambodhara Textiles Limited

Regd. Office : 3A, 3rd Floor, B Block, Pioneer Apartments, 1075B, Avinashi Road, Coimbatore - 641 018, India
Telefax : +91 422 2249038 & 4351083. E-mail : info@lambodharatextiles.com www.lambodharatextiles.com
GSTIN : 33AAACL3524B1Z9 IE Code # 3201006181 CIN : L17111TZ1994PLC004929

29-07-2020

To

The Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza, Bandra Kurla Complex,
Bandra(E), Mumbai - 400 051

Sir/Madam,

Sub: Press Release-Notice of Board Meeting to be held on 14th August 2020.

Symbol: LAMBODHARA

Series: EQ

Please find the attached copy of press releases in respect of the aforesaid matter which has been released today (29.07.2020) in Business Line and Dhina Thanthi.

This is for your kind information and record purpose.

Thanking you,

Yours faithfully
For Lambodhara Textiles Limited

Ramesh Shenoy Kalyanpur
Whole-Time Director cum
Chief Financial Officer
DIN: 06392237



Cc:
The Listing Department
BSE Limited
PhirozeJeejeebhoy Towers
Dalal Street, Mumbai 400 001

Trade body sees from stocks at a 5-ye

Disruptions caused by
Covid seen hurting
consumption, prices

IR BUREAU

medabad, July 28

aid Covid-19 disruptions, In-
will witness record cotton
ryover stock in the past five
rs at 55.50 lakh bales (each
170 kg) for the crop year
19-20 (October-September).
Trade body Cotton Associ-
on of India (CAI) has estim-
d the carryover stock of
50 lakh bales (lb) at the end
the season on September
2020, which indicates the
t season will start with a
year high carryover stock.
er the CAI data, in 2014-15

clude uncertainty and a signifi-
cant slump" in the global economy
brought on by a possible resur-
gence of Covid-19.

The more disturbing fact is Hy-
undai's apprehension that the
economic recovery of emerging
markets "remains uncertain".
What this implies for India is not
entirely clear even though it is
more than evident that the pan-
demic has knocked the stuffing



LAMBODHARA TEXTILES LIMITED

CIN: L17111TZ1994PLC004925

Regd. Office: 3-A, B-Block, Pioneer Apartments, 1075-B,

Avinashi Road, Coimbatore- 641 018. Telefax: +91-422-2248038

Email: info@lambodharatextiles.com Web: www.lambodharatextiles.com

NOTICE FOR BOARD MEETING TO BE HELD ON 14TH AUGUST, 2020

Notice is hereby given, pursuant to Regulation
29 read with Regulation 47 of the SEBI (Listing
Obligations and Disclosure Requirements)
Regulations, 2015, that a meeting of the Board
of Directors of the Company will be held on
Friday, the 14th day of August, 2020 at the
Registered Office of the Company, to consider
and approve the Unaudited Financial Results of
the Company for the Quarter ended 30th June,
2020.

This information is also available on
the website of the Company, viz.,
www.lambodharatextiles.com and the
website of Stock Exchanges, i.e.,
www.nseindia.com and www.bseindia.com.

For Lambodhara Textiles Limited

Ramesh Shenoy Kalyanpur

Whole-Time Director cum

Chief Financial Officer

Place: Coimbatore

Date: 29.07.2020

DIN: 06392237



A higher stock will
influencing the pri

The kharif sowing
already 22 per ce
far at 118 lakh
against 96.35 la

responsible for
vs and depres-
a precipitating
onsets.

D has located a
over South-East
South-West Bay
ected to move
ri Lanka-Tamil
Pradesh coast,
West into Pen-
could weaken
ence of another
r the North-East

forecast wide-
with isolated
lavy falls over Ut-
Pradesh, Bihar,
gal, Sikkim and
al Pradesh, As-
tern States
hal Pradesh, As-
ghalaya) until

h fairly wide-

Gold: Caution is the keyword, correction ahead

COMMENTARY

G CHANDRASHEKHAR

Buoyed by a combination of sup-
portive factors, both gold and
silver have reached unpreceden-
ted levels — too much, too soon
— which calls for utmost caution
on the part of investors and buy-
ers.

At the moment, the two pre-
cious metals are not for the faint-
hearted. If anything, gold and
silver are ripe for a correction.
The signs of correction are un-
mistakable.

On Monday, gold breached
the September 2011 high of
\$1,898 an ounce to reach a new
high of \$1,980, while silver con-
tinued its even more spectacular
rally to cross \$26/oz, a seven-
year-high.

sooner or later. Precious metals
will be no exception.

Muted physical demand

At these astronomical prices
there is not even a semblance of
physical demand in two of the
world's largest gold markets —
China and India. Demand has all
but vanished as rates in local
currencies have become unaf-
fordable. India is going through
a crisis situation with shuttered
factories and massive job losses.
Rural areas are busy with agri-
cultural operations.

According to reports, China
Gold Association has estimated
a 38 per cent fall in physical de-
mand year-on-year in the first six
months of 2020. The outlook for
the second half of the year is
weak too at the current high
prices.

As profit-taking is inev-

	1	2	3	4	5	6	7	8	9	10
1.	892	38,207	72,925							288,237
2.	334	(2,165)	3,725							10,937
3.	347	(2,915)	3,725							11,603
4.	047	(2,466)	1,817							6,206
5.	773	(2,468)	1,551							5,986
6.	453	1,453	1,453							1,453
7.	644									35,414
8.										
9.	9.70	(3.40)	2.85							9.29
10.	9.70	(3.40)	2.85							9.29

No

a)

(Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full

a.com and also on the Company's website at www.diageoindia.com.

b)

Standards) Rules, 2015 prescribed under Section 133 of the Companies Act, 2013.

c)

the own shares held by USL Benefit Trust (of which Company is the sole beneficiary)

For and on behalf of the Board of Directors

Sd/-

Anand Kripalu

Managing Director and CEO

Pla
Da

